பத்திரிகைக்கு வந்திருந்த கடிதம் மாநில தணிக்கை அதிகாரியிடம் இருந்து வந்தது. "மொத்தமாக ஆட்சேபகரமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே, இதைப் பறிமுதல் செய்வோம்' என்று சொல்லக்கூடிய அதிகாரம் மாநில சர்க்காருக்கு இருக்கிறதா அல்லது மத்திய சர்க்காருக்கு இருக்கிறதா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: பறிமுதல் செய்யக்கூடிய அதிகாரம் மாநில சர்க்காருக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில் ஆட்சேபகரமான விஷயங்கள் இருந்தால் — கொள்கை மாறுபாடுகள், ஜனநாயக ரீதியில் கூறப்படுகிற வாதங்கள், இவைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை; எதையும் தாங்கிக் கொள்ள மாநில அரசும், ஆளும் கட்சியும் என்றைக்கும் தயங்கியதில்லை—அபாண்டமான, ஆட்சேபகரமான, அவதூறான விஷயங்கள் இருந்தால் பறிமுதல் செய்கிற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது.

திரு. பெ. சீனிவாசன்: சார்.....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: விவாதம் வேறு எங்கோ போகிறது.

அடுத்து, அரசினர் சட்ட முன்வடிவுகள்—மாண்புமிகு தொழில் மின்சாரத் துறை அமைச்சர் .....

(4) அரசினர் சட்ட முன்வடிவுகள்.

(அ) தமிழ்நாடு, 1975 ஆம் ஆண்டு பொது வளவுகள் (அனுமதியின்றி குடியிருப்போர்களை வெளியேற்றல்) சட்ட முன்வடிவு.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு, 1975 ஆம் ஆண்டு பொது வளவுகள் (அனுமதியின்றி குடியிருப்போர்களை வெளியேற்றல்) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: இச்சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இச்சட்ட முன்வடிவு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது.